இணைப்பு II

[679-ம் பக்கத்தில் 658-ம் எண்ணுள்ள வெள்ளிக் குறியிட்ட வினாவிற்குரிய விடையைக் காண்க.]

கால்நடைப் பராமரிப்புத் துறையிடமிருந்து கோழிப் பண்ணைப் பணிகள் முழுவதையும் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணை வளர்ச்சிக் கழகம், கீழ்க்கண்ட வளர்ச்சித் திட்டங்களை கப்பலூர் கோழி வளர்ச்சிப் பண்ணையில் மேற்கொள்ளக் கருதியுள்ளது :—

கோழிக் குஞ்சு பொரிப்பு நிலையத்தை விரிவுபடுத்தல்.—கோழிக் குஞ்சு பொரிக்கும் நிலையம் முதலில் ஆண்டொன்றுக்கு 60,000 கோழிக் குஞ்சுகளை (மாதமொன்றுக்கு 5,000 கோழிக் குஞ்சுகள்) பொரிக்கும் திறனுடையதாக இருந்தது. இது ஆண்டொன்றுக்கு சுமார் 2.4 லட்சம் குஞ்சுகளை (மாத மொன்றுக்கு 20,000 கோழிக் குஞ்சுகள்) பொரிக்கும் திறனுடையதாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. இப்பணி முன்பே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர், மாதமொன்றுக்கு 5,000 கோழிக்குஞ்சுகள் பொரிக்கப்பட்டு வந்த தற்கு மாறாக தற்சமயம் மாதமொன்றுக்கு 12,000 கோழிக் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு வருகின்றன. மாதமொன்றுக்கு 20,000 கோழிக் குஞ்சுகள் என்ற இலக்கை இவ்வாண்டுக்குள் அடையமுடியும்.

கலப்பு இரைப் பிரிவு.—கோழிப்பண்ணை வளர்ச்சிக் கழக நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் கோழி வளர்ப்பவர்களுக்காக குறிப்பாக சிறு உழவர்களுக்கு வேண்டியுள்ள கோழி இரைகளின் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு மாதமொன்றுக்கு 500 டன்கள் வீதம் தயாரிக்கும் கலப்பு இரைப் பிரிவு அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. இதற்கு மூலதனச் செலவாக ரூ. 2 லட்சம் மதிப்பீட்டுச் செலவில், சிறு உழவர்கள் வளர்ச்சி அமைப்பு உதவியுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மாதமொன்றுக்கு 1,000 டன்கள் தயாரிக்கும் திறனளவு கொண்ட கலப்பு இரைப் பிரிவு அமைக்கும் பணி இப்பொழுதுதான் முடிக்கப்பட்டு வருகிறது. சில புதிய வகை இயந்திரங்கள் இந்தப் பிரிவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் சென்னையில் உள்ள புதிய பிரிவு சிறிது காலம் செயல்படுவதைக் கவனித்துப் பிறகு கப்பலூரில் உள்ள கலவை இரைப் பிரிவுக்கு தொழில் நுட்ப அனுமதி கொடுக்கப்படும். அப்போதுதான் புதிய இயந்திரங்களை கப்பலூரிலும் பயன் படுத்த முடியும்.

கோழியின் வளர்ச்சிப் பிரிவுகளை விரிவுபடுத்தல்.—முட்டைகள் அடை காக்கப்பட்டு குஞ்சு பொரிக்க வேண்டிய கோழி முட்டைகளை யந்திரங்களி லிட்டுக் குஞ்சு பொரிக்கும் தேவை அதிகரித்து வருவதை நிறைவு செய்யவும், புதிய இனக் கோழிகளை வளர்ப்பதற்காகவும், தற்போது உள்ள கோழிகளின் எண்ணிக்கையை 2,000-லிருந்து 5,000 கோழிகளாக அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டு இத்திட்டம் நடைபெற்று வருகிறது. தேவைப்படும் கூடுதல் இடவசதி முதலியவற்றை அளிப்பதன் மூலம் இவ்வாண்டு இச்சாதனை எய்தப்படும்.

விற்பனை நடவடிக்கைகள்.—கப்பலூரில் முட்டைகளைச் சேமிக்கும் வசதி யினை விரிவுபடுத்துவதன் மூலம் மதுரையில் விற்பனை நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. "சமைப்பதற்குப் பக்குவப்படுத்தப் பட்ட கோழியைத்" தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் "உறைய வைக்கப்பட்ட கோழியை" மதுரையில் விற்க முடியும். அவர்களிடம் உற்பத்தியாகும் முட்டைகளுக்கும் கோழி இறைச்சிக்கும் உடனடியாக விற்பனை தேடித்தரவும், அதே சமயத்தில் வருடம் முழுவதும் நியாயமான விலையில் மதுரைமாநகர மக்களுக்கு முட்டைகளையும் கோழி இறைச்சியையும் வழங்கவும் இந்த விற்பனை வசதிகள் உதவி புரிகின்றன.

அடிப்படை வசதிகள்.—மேற்கண்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வசதியாகத் தண்ணீர் வழங்குவது சீர்படுத்தப்பட்டு வருகிறது. முட்டை பொரிப்பதைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் தடையிருப்பதைத் தவிர்க்க பதிலி ஜெனரேட்டர் வைப்பதன் மூலம் மின்வசதி வழங்கும் நிலைமை சீர் படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு மின்வசதி இரண்டு மணி நேரம் தொடர்ந்து தடைப்படுமானால் ஒரு சமயத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகள் குஞ்சு பொரிக்க வைக்கப்படுவதால் கோழிக் குஞ்சுகள் உற்பத்தியை இது பெரிதும் பாதிக்கும்.

The Tamil Nadu Poultry Development Corporation which has taken over the Poultry activities from the Animal Husbandry Department has proposed to take up the following expension programmes at the Poultry Extension Centre, Kappalur.

Expansion of Hatchery.—The original capacity of the Hatchery was to produce 60,000 chicks per year (5,000 chicks per month). This is now being expanded to produce about 2.4 lakhs chicks annually (20,000 chicks per month). The work has already been taken up and from the original production of 5,000 chicks per

month, about 12,000 chicks per month is now achieved and the target of 20,000 per month will be reached in the course of this year.

Erection of a Feed Mixing Unit.—In order to meet the requirements of the Poultry feed, not only to the units of the Corporation, but also to meet the requirements of feed for Poultry farmers in the area particularly the small farmers, a scheme for establishment of Feed Mixing Unit to produce about 500 tonnes feed per month has been sanctioned under aid from the Small Farmers Development Agency at an estimated cost of Rs. 2 lakhs by way of Capital expenditure. A new feed mixing unit at Madras with a capacity to produce about 1,000 tonnes per month is just being completed and as certain new type of machineries are used at this unit, the Feed Mixing Unit at Kappalur is awaiting Technical Clearance to watch the working of the new unit at Madras for some time so that such new machineries can be used at Kappalur also.

Expansion of Poultry Breeding Units.—In order to meet the increased demand for hatching eggs and also to introduce new strains of birds, it is proposed to increase the present strength of layers of about 2,000 layers to 5,000 layers and this is also under progress. This will also be achieved this year by putting up necessary additional accommodation, etc.

. *Marketing Activities.*—It is proposed to increase marketing activities at Madurai by expanding the facilities for storage of eggs at Kappalur. It is also proposed to prepare " dressed chicken " so that " frozen chicken " may be sold at Madurai. These marketing facilities will help the small farmers by providing ready outlet for the eggs produced by them and also for their culled birds and at the same time ensure steady supply of eggs and Poultry Meat to the citizens of Madurai at reasonable cost throughout the year.

Infrastructure facilities.—To facilitate the above activities the supply of water is being improved. The electricity position is also being improved by providing a stand-by generator in order to avoid interruption in the continuous process of " Chick hatching " as lack of electricity even for two hours continuously will affect the production of chicks as thousands of eggs will be " under-hatch " at a time.